சத்துணவுக் கூடங்களில் வேலை காலியாகின்ற இடங்களிலும் அவர்களைத்தான் போடவேண்டுமென்று அரசு ஆணை பிறப்பிக்குமா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. ஆர். சௌந்திரராஜன் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் உடல் ஊனமுற்றவர்களைப் பற்றி குறிப்பிடுகிறார்கள். உடல் ஊனமுற்றவர்கள் மூன்று கிலோ மீட்டருக்கு மேலே இருந்து எப்படி வர முடியும் என்பதையும் மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் எண்ணிப் பார்க்கவேண்டுமென்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு. எஸ். பி. மணவாளன் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தற்போதுள்ள விதிகளின்படி சத்துணவுக் கூடங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், குறிப்பாக சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு அங்கு இருப்பை சரிபார்க்கக்கூடிய அதிகாரம் வழங்கப்படவில்லை. சத்துணவுக் கூடங்கள் செம்மையாக நடைபெற சட்டமன்ற உறுப்பினர்கள் அங்கு இருப்பை சரிபார்க்கக்கூடிய அதிகாரத்தை வழங்க அரசு பரிசீலிக்குமா என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. ஆர். சௌந்திரராஜன் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அங்கே இருக்கின்ற இருப்பை பரிசீலிக்க அரசு அதிகாரிகள் இருக்கிறார்கள். ஆகவே அவர்களே போதுமானதாக இருக்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவர் களையும் அந்தப் பரிசீலனைக்கு கொண்டு வந்துவிட்டால் அங்கு நடைபெறுகின்ற நித்தியப்படி வேலைகள் தடங்கலாகும் என்பது தான் அரசினுடைய கருத்து.

காவிரி ஆற்றில் வெள்ள அரிப்பு

77—(*வினா எண் 9149) **திரு. துரை கோவிந்தராசன் :** மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக் களுக்கு விடையளிப்பாரா—

(அ) காவிரி ஆற்றின் இருகரைகளிலும் வருடா வருடம் அரிப்பு ஏற்பட்டு வெள்ளக் காலங்களில் உடைப்பு ஏற்படுவது குறித்து அரசுக்கு தெரியுமா ?

(ஆ) ஆம் எனில், அதற்காக அரசு எடுத்துவரும் நடவடிக்கை என்ன ?

1987 மார்ச் 24]

மாண்புமிகு திரு. கே. கே. எஸ். எஸ். ஆர். இராமச்சந்திரன் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, (அ) மற்றும் (ஆ) காவிரி ஆற்றில் அபரிமிதமான வெள்ளம் வரும்போது கரைகளில் அரிப்பு, மற்றும் உடைப்புகள் ஏற்படுகின்றன. ஆண்டுதோறும் பராமரிப்பு நிதி ஒதுக்கீடுக்கு ஏற்ப கரைகள் கோடையில் செப்பனிடப்படுகின்றன.

திரு. துரை கோவிந்தராசன் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மழைக் காலங்களில் காவிரியாற்றினுடைய கரைகளில் அரிப்பு ஏற்பட்டு ஆண்டுதோறும் அங்கு பெரும் வெள்ளச் சேதம் ஏற்பட்டு பயிர்கள் பாழ்படுவதோடு, சிறிய கிராமங்கள்கூட பாழ்படுகின்ற நிலை இருக்கிறது. இதனால் ஆண்டுக்கு ஒதுக்கப் படுகின்ற அந்த நிதி குறைவாக இருக்கின்ற காரணத்தினாலே அதை செய்ய முடியாமல் இருக்கிற நிலையைத் தவிர்க்க ஒரு விரைவு திட்டத்தை தீட்டி உடனடியான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளுமா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. கே. கே. எஸ். எஸ். ஆர். இராமச்சந்திரன் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஒதுக்கீடு குறைவாக இருக்கிறது என்பதை மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் சொன்னார்கள். காவிரி-வெண்ணாறு பகுதிக்கு வருடத்துக்கு 170 இலட்சம் வரைக்கும் இப்போது செலவழித்துக் கொண்டிருக் கிறோம். இதேபோன்று காவிரி-மேட்டூர் பகுதி கல்லணை கால்வாய்க்கு ஏறத்தாழ 60 இலட்சம் ரூபாயை அந்தப் பணி களுக்காக செலவு செய்து கொண்டிருக்கிறோம். இப்போது 'காவிரி மாடர்னைசேஷன்' என்று சொல்லக்கூடிய அந்தத் திட்டத்தை அரசு மேற்கொள்வதற்கான நடவடிக்கையை எடுத்துக்கொண்டு வருகிறது. அப்படி வருகின்ற நேரத்தில் ஒரு நிரந்தரமான பரிகாரம் ஏற்படும் என்பதை மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

(முற்பகல் 10-40)

திரு. துரை கோவிந்தராசன் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு அமைச்சர் அவர்கள் காவிரி-வெண்ணாறு-கல்லணைக் கால்வாய்ப் பகுதிக்கு அதிகமான நிதி ஒதுக்கப் பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். அவ்வாறு ஒதுக்கியதற்காக நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இருந்தாலும் கல்லணைக் கால்வாய், கல்லணை எல்லையிலிருந்து பிரிக்கப்பட்டு ஏறத்தாழ

150 கிலோ மீட்டர் நீளம் வரை தஞ்சை வட்டம். ஓரத்தநாடு, மன்னார்குடி, பட்டுக்கோட்டை, பேராவூரணி மற்றும் புதுக்கோட்டைப் பகுதியான அறந்தாங்கி வட்டம் போன்ற எல்லா வட்டங்களிலும் உள்ள விவசாயிகள் அதிகமான உணவு உற்பத்தி செய்கிற வகையில் பயன்பட்டு வருகிற காரணத்தால் அந்தக் கல்லணைக் கால்வாய்க்காக என்று அதாவது அந்தப் பகுதி மக்களுக்கு பயன் தருகிற வகையில் ஒரு விரிவான திட்டத்தைத் தீட்டி செயல்படுத்த அரசு முன்வருமா என்று கேட்டுக்கொள்வதோடு இந்தத் திட்டங்களுக்கெல்லாம் உலக வங்கியினுடைய கடன் உதவியைப் பெற்றுத்தான் செய்யும் நிலை இருப்பதாக நான் அறிவதால் அதுதான் இந்தத் திட்டங்களுக்குத் தடையாக இருக்கிறதோ என்றும் அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. கே. கே. எஸ். எஸ். ஆர். இராமச்சந்திரன் : பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் சொன்னதைப் போல் காவிரி-கல்லணைப் பகுதியை மேம்பாடு செய்யும் முயற்சியை ஆராய்ந்து பார்த்து வேண்டிய நடவடிக்கைகளை இந்த அரசு எடுக்கும் என்பதைச் சொல்லிக் கொள்கிறேன். அதே நேரத்தில் காவிரி மாடர்னைசேஷன் பிரச்சினையில் நமக்கும் கருநாடக மாநிலத்திற்கும் இருக்கிற பிரச்சினை காரணமாக இந்தத் திட்டத்திற்கு கருநாடக அரசும் கிளியரன்ஸ் கொடுக்க வேண்டும். ஆனால் அப்படி அவர்கள் கிளியரன்ஸ் கொடுக்காமல் இருப்பதன் காரணமாக அந்தத் திட்டம் அரைகுறையாக இருக்கிறது. உலக வங்கி ஒப்புக் கொண்டாலும்கூட அந்தத் திட்டத்தை தற்போது நிறைவேற்ற முடியாத நிலைமைதான் இருக்கிறது என்பதை மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

திரு. கி. கிருஷ்ணமூர்த்தி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு அமைச்சர் அவர்கள் குறிப்பிட்ட தொகை முழுவதும் அநேகமாக நெய்வேலி-காட்டாமணி செடிகள் வெட்டும் திட்டம் போன்ற பயனற்ற காரியங்களுக்குத்தான் பயன்படுகிறது என்று எண்ணுகிறேன். உதாரணமாக பட்டீஸ்வரம் கிராமத்தில் குடமுருட்டி ஆற்றின் கரையை வெட்டி எடுத்துச் சென்று பலர் வீடு கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதைக் குறித்து அங்கே உள்ள லஸ்கர் மற்றும் அதிகாரிகளிடம் சொல்லியும் கூட அவர்கள் இதைத் தடுப்பதில்லை. காவிரியில் தற்போது தண்ணீர் வராத நிலையில் கரையை வெட்டிக் குறைக்கும் வேலை நடக்கிறது.

1987 மார்ச் 24]

மாறாக காவிரி மற்றும் அதன் உப நதிகளில் தண்ணீர் வந்தால் கிராமங்கள் எல்லாம் இதன் காரணமாக வெள்ளக்காடாக மாறி விடும். தற்போது திருமலைராயன் ஆற்றின் கரையில் ஆத்திக்குளம் கிராமம் அருகே ½ அடி அல்லது ¾ அடி தான் கரை இருக்கிறது. அந்த அளவுக்கு அந்தப் பகுதியில் கரை அரிக்கப் பட்டுள்ளது. எனவே அத்தகைய கரைகளை எல்லாம் அரசு பலப் படுத்த முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. கே. கே. எஸ். எஸ். ஆர். இராமச்சந்திரன் : தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் அவர்களுடைய உணர்வை நான் புரிந்து கொண்டிருக்கிறேன். அப்படிப்பட்ட தவறுகள் எங்காவது நடக்கிறது என்று குறிப்பிட்டுச் சொன்னால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லிக் கொள்கிறேன். அதைப் போலவே உடைப்பு ஏற்பட்ட கரைகளைப் பலப்படுத்தும் முயற்சிகளை நாங்கள் எடுப்போம் என்றும் சொல்லிக் கொள்கிறேன்.

திரு. துரை கிருஷ்ணமூர்த்தி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பதில் சொல்லும் போது வெள்ளக் காலங்களில் ஏற்படுகிற கரை அரிப்புகளைத் தடுப்பதற்கு நிரந்தரமான பரிகாரம் மேற்கொள்ளுகிறோம் என்று சொன்னதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தஞ்சையை ஒட்டிய நகர்ப்புறத்தில் கடந்த காலத்தில் வெண்ணாறு ஆற்றின் பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டது. அதனால் பஸ் போக்குவரத்தைக்கூட விட முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. மீறி, விட்டாலும் பஸ் ஆற்றில் விழுகிற நிலைமை ஏற்பட்டது. எனவே இத்தகைய நிலைமைகள் வெண்ணாறு கரையோரத்தில் இருப்பதைத் தடுத்து நிறுத்திட பொதுமக்களின் நீண்டகாலக் கோரிக்கையான கரைகளை பலப்படுத்தும் கிட்டத்தை விரைவில் நிறைவேற்றுவதற்கு அரசு முன்வருமா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. கே. கே. எஸ். எஸ். ஆர். இராமச்சந்திரன் : மாண்புமிகு உறுப்பினருடைய கோரிக்கையை இந்த அரசு நிதிநிலைக்கு ஏற்றாற்போல் எடுத்துச் செயல்படுத்தும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

[1987 மார்ச் 24

திரு. பொ. உத்திராபதி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பதில் சொல்லும் போது ரூ. 170 லட்சம் ஆற்று உடைப்புகளை அடைக்கச் செலவிடுவதாகச் சொன்னார்கள். ஒவ்வொரு ஆண்டும் தஞ்சை மாவட்டத்தில் காவிரியின் துணை ஆறுகளான முல்லையாறு, பாமணியாறு, கோரையாறு, ஹரிச்சந்திரா நதி போன்ற பெரிய ஆறுகளில் வெள்ளக் காலங்களில் உடைப்புகள் ஏற்பட்டு அதன் காரணமாக விவசாயமே பாதிக்கப்படுவது மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கே நன்கு தெரியும். இதற்காகத்தான் பெரும் அளவுக்குப் பணம் செலவழிக்கப்படுகிறது. அப்படி பணத்தைச் செலவழிக்கும்போது அந்தந்த ஆறுகளுக்குட்பட்ட விவசாயி களையும் கொண்ட அமைப்புகளோடு வேலைகளைத் துவக்கி நிறைவேற்ற மாண்புமிகு அமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா என்று அறிய விரும்புகிறேன். அத்துடன் கருநாடக அரசு நமது மாநிலத்தில் செய்யக் கூடிய இத்தகைய வேலைகளுக்கெல்லாம்கூட தடை செய்வதாகச் சொன்னார்கள். ஆனால் கருநாடக மாநிலத்தில் நமக்கு வருகிற தண்ணீரை அவர்கள் அங்கேயே தேக்கி வைத்துக் கொள்ள அணைகளை நம்மைக்கூட கேட்காமலேயே கட்டிக் கொண்டிருக்கிறார்களே, அந்த அடிப்படையில் நமது மாநில அரசும் நமது விவசாயத்தைப் பெருக்கத் தேவையான இத்தகைய காரியங்களை நிறைவேற்று வதற்கு ஏன் தயக்கம் காட்டுகிறது என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. கே. கே. எஸ். எஸ். ஆர். இராமச்சந்திரன் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் கூறிய அந்த உணர்வு சரியான உணர்வுதான். காரணம் ஒரு கால்வாயில் ஏற்படும் உடைப்புகளைச் சரி செய்வது என்றாலும் சரி அல்லது வேறு வேலைகளைச் செய்வது என்றாலும் சரி, அரசாங்கமே முழுமையாக அதைச் செய்கிற காரணத்தால் விவசாயிகளுக்கு அக்கறை இல்லாமல் போய் விடுகிறது. இத்தகைய வேலைகளில் விவசாயிகளையும் இணைத்து அவர்களைப் பயன்படுத்தி, அவர்களின் உடல் உழைப்பையும் பயன்படுத்தி செய்தால் இந்தத் திட்டங்கள் நன்றாக நிறைவேறும். எனவே, அதை . எப்படி செய்யலாம்—எப்படி நடைமுறைப் படுத்தலாம் என்று ஆராய்ந்து பார்த்து அதற்குரிய வகையில் தக்க நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

1987 மார்ச் 24]

அடுத்து காவிரி ஆற்றில் அவர்கள் நம்மைக் கேட்காமலேயே குறுக்கே அணைகளைக் கட்டுகிறார்கள் என்றால் அவர்கள் அவர்களுடைய சொந்தப் பணத்தில் அதைச் செய்கிறார்கள். பிளானில் சேராத திட்டம் என்ற அடிப்படையில் செலவு செய்கிறார்கள். எனவே நாம் மத்திய அரசிடம் சொன்னாலும் அது பிளானில் சேராதது, அதை நாங்கள் பிளானில் சேர்க்கவில்லை என்று சொல்லுகிறார்கள். ஆனால் அவர்கள் சொந்தப் பணத்தில் அவைகளை கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அணைகள் கட்டும் பணியை விரைவு செய்து கொண்டிருக்கிறார்கள். நம்முடைய பகுதியில் காவிரி மாடர்னைசேஷனை எடுத்துக்கொண்டால் ஏறத்தாழ 500 கோடி ரூபாய் தேவை. இவ்வளவு பெரிய நிதியை நம்முடைய மாநில பட்ஜெட்டிலிருந்து ஒதுக்க முடியாது. ஆகவே உலக வங்கியிடம் கேட்டுக்கொண்டிருக்கிறோம். இப்போது மத்திய அரசாங்கத்திடம், "எங்களைப் பொறுத்த வரையில் தண்ணீரைப் பயன்படுத்தப் போகிறோம், சிக்கனமாக நடத்துவதற்கு கர்நாடக அரசின் ஒப்புதல் தேவையில்லை, மத்திய அரசாங்கம் உடனடியாக ஒத்துழைப்புத் தர வேண்டும்" என்ற கோரிக்கையை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் பிரதம அமைச்சரிடத்திலே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மாண்புமிகு உறுப்பினர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

குடியாத்தம் தாலூகா கனவா மேட்டூர் கிராமத்தில் சிறிய நீர்த்தேக்கம்.

78—(* வினா எண் 9310) **திரு. ஆர். கோவிந்தசாமி:** மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) குடியாத்தம் தாலூகாவிலுள்ள கனவா மேட்டூர் கிராமத்தில் சிறிய நீர்த்தேக்கம் கட்டும் செயற்குறிப்பு அரசின் ஆய்வில் உள்ளதா?

(ஆ) ஆம் எனில், வேலை எப்போது ஆரம்பிக்கப்படும்?

மாண்புமிகு திரு. கே. கே. எஸ். எஸ். ஆர். இராமச்சந்திரன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, (அ) மற்றும் (ஆ) இத்திட்ட மதிப்பீடு தல அதிகாரிகளால் இறுதியாக்கப்பட்டு வருகிறது. பின்னர் சாத்தியக்கூறுகள் மற்றும் அவசியம் முதலானவற்றை ஆராய்ந்து அளிக்கப்படும் ஒப்புதலுக்குப்பின் பணி ஆரம்பிக்கப்படும்.